

Pro

Chapter 5

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

உன்-காதை சாய்- என்-புத்திக்கு கவனி என்-ஞானத்துக்கு என்-மகனே 1
H0241 H5186 H8394 H7181 H2451

என் மகனே, என்னுடைய ஞானத்தைக் கவனித்து, என்னுடைய புத்திக்கு உன்னுடைய செவியைச் சாய்;

காப்பாற்றும் உன்-உதடுகள் அறிவும் சிந்தனைகளை காக்க 2
H5341 H8193 H1847 H4209 H8104

அப்பொழுது நீ விவேகத்தைப் பேணிக்கொள்வாய், உன்னுடைய உதடுகள் அறிவைக் காத்துக்கொள்ளும்.

வழுவழப்பான அந்நியப்-பெண்ணின் உதடுகள் சிதறுகின்றன தேன்-கூடு ஏனெனில் 3
H2509 H8193 H5197 H5317
அன்னம்-அவளின் எண்ணையையிலும்
H2441 H8081

ஒழுங்கீனமானவளின் உதடுகள் தேன்கூடுபோல் ஒழுகும்; அவளுடைய வாய் எண்ணெயைவிட மிருதுவாக இருக்கும்.

இருபுறமுள்ள வாள்-போல கூர்மையான எளித்தம்-போல கசந்த ஆனால்-அதன்-முடிவு 4
H6310 H2719 H2299 H3939 H4751 H0319

அவளுடைய செயல்களின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமும் கூர்மையுள்ள பட்டயம்போல் கூர்மையுமாக இருக்கும்.

அடிகள்-அவளின் பாதாளம் மரணத்துக்கு இறங்குகின்றன கால்கள்-அவளின் 5
H6806 H7585 H4194 H3381 H7272
பற்றிக்கொள்கின்றன
H8551

அவளுடைய காலடிகள் மரணத்திற்கு இறங்கும்; அவளுடைய நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.

பாதைகள்-அவளின் அலைகின்றன சமப்படுத்துகிறாள் தவிர்ந்து- உயிரின் பாதையை 6
H4570 H5128 H6424 H6435 H0734
அறிவாள் இல்லை
H3045 H3808

நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.

7
 வாழ்வு வார்த்தைகளிலிருந்து- விலகாதீர்கள் அல்- எனக்கு கேள்விகள்- மகன்களே இப்போது
[H0561](#) [H5493](#) [H0408](#) [H8085](#) [H6258](#)

:
 என்-வாயின்
[H6310](#)

ஆதலால் பிள்ளைகளே; இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வசனங்களைவிட்டு நீங்காமல் இருங்கள்.

8
 வாசலுக்கு - நெருங்காதே அல்- உன்-வழியை அவளிடமிருந்து தூரப்படுத்து
[H6607](#) [H0413](#) [H7126](#) [H0408](#) [H1870](#) [H7368](#)

:
 வீட்டின்-அவளின்

உன்னுடைய வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலுக்கு அருகில் சேராதே.

9
 உன்-வருடங்களையும் உன்-மகிமையை மற்றவர்களுக்கு கொடுப்பாய் தவிர்ந்து-
[H8141](#) [H1935](#) [H0312](#) [H5414](#) [H6435](#)

:
 கொடுக்கும்
[H0394](#)

சேர்ந்தால் உன்னுடைய மேன்மையை அந்நியர்களுக்கும், உன்னுடைய ஆயுளின் காலத்தைக் கொடுமாணவர்களுக்கும் கொடுத்துவிடுவாய்.

10
 வீட்டில் உன்-உழைப்பும் உன்-பலத்தை அந்நியர் திருப்தியாகும் தவிர்ந்து-
[H7646](#) [H6435](#)

:
 அந்நியனின்
[H5237](#)

அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.

11
 உன்-சதையும் உன்-உடலும் தீர்ந்துபோகும்போது உன்-முடிவில் முன்குவாய்
[H7607](#) [H1320](#) [H3615](#) [H0319](#) [H5098](#)

முடிவிலே உன்னுடைய மாம்சமும் உன்னுடைய சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:

12
 கடிந்துகொள்ளுதலையும் போதனையை வெறுத்தேன் எப்படி சொல்வாய்
[H4148](#) [H8130](#) [H0559](#)

:
 என்-இருதயம் அசட்டைசெய்தது
[H5006](#)

ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம் செய்ததே!

-כֹּל
 இல்லை-
[H3808](#)

אֲנֹכִי
 என்-போதிப்பவர்களுக்கு
[H3925](#)

אָנֹכִי
 என்-போதகரின்

קִרְבִּי
 குரலில்

אֲשֶׁר
 கேட்டேன்
[H8085](#)

-כֹּל
 இல்லை-
[H3808](#)

13

:אֲנִי
 என்-காதை
[H0241](#)

אֲנִי
 சாய்த்தேன்
[H5186](#)

| என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு
 செவிகொடுக்காமலும் போனேனே!

:אֲנִי
 எடையினும்
[H5712](#)

לִבִּי
 சபையின்
[H6951](#)

אֲנִי
 நடுவில்
[H8432](#)

עָלַי
 தீமையில்

-לִבִּי
 எல்லா-
[H3605](#)

אֲנִי
 இருந்தேன்
[H1961](#)

מִיָּדָי
 கிட்டத்தட்ட
[H4592](#)

14

| சபைக்குள்ளும் சங்கத்திற்குள்ளும் கொஞ்சம்குறைய எல்லாத் தீமைக்கும் உள்ளானேனே! என்று
 முறையிடுவாய்.

אֲנִי
 நடுவிலிருந்து
[H8432](#)

אֲנִי
 பாயுகின்றவற்றையும்
[H5140](#)

אֲנִי
 உன்-கிணற்றிலிருந்து

אֲנִי
 தண்ணீரை
[H4325](#)

אֲנִי
 குடி-
[H8354](#)

15

:אֲנִי
 உன்-கிணற்றின்
[H0875](#)

| உன்னுடைய கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன்னுடைய ஊற்றில் ஊறுகிற நீரையும் குடி.

:אֲנִי
 தண்ணீரின்
[H4325](#)

אֲנִי
 ஆறுகள்-
[H6388](#)

אֲנִי
 தெருக்களில்
[H7339](#)

אֲנִי
 வெளியே
[H2351](#)

אֲנִי
 நீருற்றுக்கள்-உனின்
[H4599](#)

אֲנִי
 பரவும்

16

| உன்னுடைய ஊற்றுகள் வெளியிலும் உன்னுடைய வாய்க்கால்கள் வீதிகளிலும் பாய்வதாக.

:אֲנִי
 உன்னுடன்
[H0854](#)

אֲנִי
 அந்நியருக்கு

אֲנִי
 இல்லை
[H0369](#)

אֲנִי
 தனியாக-உனக்கு
[H0905](#)

אֲנִי
 உனக்கு

אֲנִי
 இருக்கட்டும்-
[H1961](#)

17

| அவைகள் அந்நியருக்கும் உரியவைகளாக இல்லாமல், உனக்கே உரியவைகளாக இருப்பதாக.

אֲנִי
 மனைவியிலிருந்து
[H0802](#)

אֲנִי
 மகிழ்ச்சியடை
[H8055](#)

אֲנִי
 ஆசீர்வதிக்கப்பட்டதாக
[H1288](#)

אֲנִי
 நீருற்று-உனின்
[H4726](#)

אֲנִי
 இருக்கட்டும்-
[H1961](#)

18

:אֲנִי
 இளமையின்-உனின்

| உன்னுடைய ஊற்றுக்கண் ஆசீர்வதிக்கப்படுவதாக; உன்னுடைய இளவயதின் மனைவியோடு
 மகிழ்ந்திரு.

אֲנִי
 மார்க்கங்கள்-அவளின்
[H1717](#)

אֲנִי
 கிருபையின்
[H2580](#)

אֲנִי
 காட்டு-வெள்ளாடு-
[H3280](#)

אֲנִי
 அன்பின்
[H0158](#)

אֲנִי
 மான்
[H0365](#)

19

אֲנִי
 மயங்குவாய்
[H7686](#)

אֲנִי
 அன்பில்-அவளின்
[H0160](#)

אֲנִי
 நேரத்திலும்
[H6256](#)

אֲנִי
 எல்லா-
[H3605](#)

אֲנִי
 திருப்தியடையச்-செய்யட்டும்-உன்னை
[H7301](#)

:אֲנִי
 எப்போதும்
[H8548](#)

அவளே நேசிக்கப்படக்கூடிய பெண்மானும், அழகான வரையாடும்போல இருப்பாளாக; அவளுடைய மார்புகளே எப்பொழுதும் உன்னைத் திருப்தியாக்கும்; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிரு.

ᠠᠨᠨ	ᠠᠨᠨᠨᠨ	ᠠᠨᠨᠨ	ᠠᠨᠨ	ᠠᠨᠨᠨ	ᠠᠨᠨᠨ	20
மார்பை	அணைப்பாய்	அந்நியப்-பெண்ணில்	என்-மகனே	மயங்குவாய்	என்-ஏன்	
H2436	H2263			H7686	H4100	
					:ᠠᠨᠨᠨᠨ	
					அயலாளின்	
					H5237	

என் மகனே, நீ ஒழுங்கீனமானவளின்மேல் மயங்கித் திரிந்து, அந்நிய பெண்ணின் மார்பைத் தழுவவேண்டியது என்ன?

ᠠᠨᠨ	ᠠᠨᠨ	ᠠᠨᠨᠨ	ᠠᠨᠨᠨ	ᠠᠨᠨ	ᠠᠨᠨ	ᠠᠨᠨ	21
எல்லா-	மனிதனின்	வழிகள்-	யெகோவாவின்	கண்கள்	முன்னிலையில்	ஏனெனில்	
H3605	H0376	H1870	H3068		H5227		
				:ᠠᠨᠨᠨᠨ	ᠠᠨᠨᠨᠨᠨ		
				சமப்படுத்துகிறார்	பாதைகள்-அவனின்		
				H6424	H4570		

மனிதனுடைய வழிகள் யெகோவாவின் கண்களுக்கு முன்பாக இருக்கிறது; அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப்பார்க்கிறார்.

ᠠᠨᠨᠨᠨ	ᠠᠨᠨᠨᠨ	ᠠᠨᠨ	ᠠᠨᠨᠨᠨ	ᠠᠨᠨᠨᠨᠨ	22
கயிறுகளால்	துன்மார்க்களை-அந்த	-	பிடிக்கும்-அவனை	அக்கிரமங்கள்-அவனின்	
	H7563		H0853 H3920	H5771	
			:ᠠᠨᠨᠨᠨ	ᠠᠨᠨᠨᠨᠨ	
			பிடிக்கப்படுவான்	பாவத்தின்-அவனின்	
			H8551		

துன்மார்க்களை அவனுடைய அக்கிரமங்களே பிடித்துக்கொள்ளும்; தன்னுடைய பாவக்கயிறுகளால் கட்டப்படுவான்.

ᠠᠨᠨᠨᠨ	ᠠᠨᠨᠨ	ᠠᠨᠨᠨ	ᠠᠨᠨᠨ	ᠠᠨᠨᠨ	ᠠᠨᠨ	23
மூடத்தனத்தின்-அவனின்	மிகுதியால்	போதனையின்	இல்லாமல்-	சாவான்	அவன்	
H0200	H7230	H4148	H0369	H4191	H1931	
				ᠠᠨᠨᠨᠨ	ᠠᠨᠨᠨᠨᠨ	
				வழிதவறுவான்		
				H7686		

அவனுடைய புத்தியைக் கேட்காததினால் இறந்து, தன்னுடைய மதிகேட்டின் மிகுதியினால் மயங்கிப்போவான்.